



தமிழ்நாடு தகவல் ஆணையம்

எண்.2, தியாகராயர் சாலை, (ஆலையம்மன் கோயில் அருகில்), எல்டாம்ஸ் ரோடு சந்திப்பு,
தேனாம்பேட்டை, சென்னை- 600 018. தொலைபேசி எண்: 24347590

ஆணை நாள் 10.11.2020

முன்னிலை

முனைவர் ரா.பிரதாப்குமார்

மாநிலத் தகவல் ஆணையர்

வழக்கு எண். CP 158/B/2019

திரு. S. உதயகுமார்

மேல்முறையீட்டாளர்

பொது தகவல் அலுவலர்,
தலைமையிடத்து துணை வட்டாட்சியர்,
சேலம் வட்டம்,
சேலம் மாவட்டம்.

எதிர்

பொது அதிகார அமைப்பு

ஆணை

COVID-19 காரணமாக தமிழ்நாடு அரசால், ஊரடங்கு (LOCK DOWN) பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வைத்து நேரடியாக விசாரணை மேற்கொள்ள இயலாததால், இன்று (10.11.2020) தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இன்றைய தின விசாரணையின்போது, மனுதாரரை பலமுறை தொடர்பு கொண்டும் மனுதாரர் அழைப்பை ஏற்க மறுத்து விட்டார். மனுதாரரை தொடர்பு கொள்ள முடியாத நிலையில், திரு.நாகூர் மீராஷா, பொது தகவல் அலுவலர், தலைமையிடத்து துணை வட்டாட்சியர், சேலம் வட்டம், சேலம் மாவட்டத்துடன் விசாரணை நடைபெற்றது.

2. மனுதாரர், தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005 பிரிவு 6(1)-ன்கீழ் 10.4.2019 தேதியிட்ட மனுவில், சேலம் மாவட்டம், சேலம் டவுன் வட்டாட்சியர் அலுவலகம், நிலம் - சேலம் டவுன் காசிவிஸ்வநாதர் கோயில் அருகில் TSR 17 விஸ்தீரணம் 0.0249.5 வார்டு AF பிளாக்-2 சம்பந்தமாக அடங்கல் நகல் மற்றும் திரு.சடகோப அய்யங்காரின் வாரிசுதாரர்கள் பட்டா பெறுவதற்கு செய்திருந்த மனுவின் நகல் போன்ற தகவல்களை கோரி, 5 இனங்களில் தகவல் கோரி, பொது தகவல் அலுவலர்,

சேலம் மாவட்ட வருவாய் அதிகாரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு செய்துள்ளார்.

3. பொது தகவல் அலுவலரிடமிருந்து தகவல் எதுவும் கிடைக்கப் பெறாததால் 10.5.2019 தேதியிட்டு ஆணையத்தில் புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவின் மீது தொலைபேசியின் வாயிலாக இன்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பல முறை முயற்சி செய்தும் மனுதாரரை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியவில்லை. பொது தகவல் அலுவலர் மனுதாரருக்கு உரிய தகவலை ஒப்புதல் அட்டையுடன் கூடிய பதிவஞ்சலில் அனுப்பி வைத்து, அதன் நகலினை ஆணையத்திற்கு அனுப்பி வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டார்.

4. பொது தகவல் அலுவலர், மனுதாரருக்கு 16.11.2020 தேதியிட்ட கடிதம் மூலம் மனுதாரருக்கு தகவல் வழங்கி, அதன் நகலினை ஆணையத்திற்கு அனுப்பியுள்ளார். பொது தகவல் அலுவலரால் மனுதாரருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது என்று கருதி, இவ்வழக்கின் விசாரணை முற்றாக்கப்படுகிறது.

ஓம்/-ரா.பிரதாப்குமார்
மாநிலத் தகவல் ஆணையர்

//ஆணையத்தின் ஆணைப்படி//

உதவிப் பதிவாளர்

வழக்கு எண். CP 158/B/2019

பெறுநர்

பொது தகவல் அலுவலர்,
தலைமையிடத்து துணை வட்டாட்சியர்,
சேலம் வட்டம், சேலம் மாவட்டம்

மனுதாரர்

திரு. S. உதயகுமார், எம்.ஏ.,
த/பெ சோமசுந்தரம், தலைமைக்காவலர் (ஓய்வ),
174/122, செரிரோடு, குமாரசாமிபட்டி,
சேலம்-7.
அலைபேசி - 75980 11033